1984 மார்ச் 20]

கண்டிஷண்டு என்பதால் ஓரளவுக்கு விஞ்ஞான ரீதியாக வசதிகள் இருக்கின்றன என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்— தமிழகத்திலே கிராமப்புறங்களிலே பல்வேறு இடங்களிலே டூரிங் டாக்கீஸ், ஏர்—கண்டிஷண்டு இல்லாத தியேட்டர்கள் கட்டப் படுகின்றன. அதைப்பற்றி அந்த ஊர் ஹெட்மாஸ்டர், கிராமத் தார்கள், பெற்றோர் சங்கத்தினர் ஆசிரியர்கள் எல்லாம் எடுத்துச் சொல்லியுங்கூட அப்படிப்பட்ட நிலைமைகள் இருக்கின்றன என்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் தென் ஆற்காடு மாவட்டத்திலே உளுந்தூர்பேட்டையிலே ஒரு ஹைஸ்கூலுக்குப் பக்கத்தில் கட்டக் கூடிய நிலைமை இருந்தது பற்றி அமைச்சர் அவர்களிடம் சொல் லியபோது அது சரியில்லை என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படியிருந்தும்கூட அவர்கள் கட்டிவிட்டார்கள். வருங்காலத்திலே வசதியில்லாத கொட்ட கைகளை பள்ளிக்கூடங்களுக்குப் பக்கத்திலேயோ அல்லது இடை யூறு இல்லாத நிலைமையிலேயோ கட்டாமல் இருக்கக்கூடிய முறையிலே தனித்த முறையில் அதிகாரிகளுக்குச் சொல்லி ஆவன செய்து கவனிக்க ஏற்பாடு செய்வார்களா என்பதை அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன்: தலைவர் அவர் களே, இந்தக் கருத்துக்களை எல்லாம் நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இந்த துறையினுடைய கோரிக்கை விவாதம் வருகிறபோது தெரிவித்தால் அதற்குத் தகுந்த பதில் வழங்கு வதற்கு வசதியாக இருக்கும்.

டெல்லியில் தமிழக அரசு சார்பில் ''கலையரங்கு'' கட்டும் திட்டம்

352—(*வினா எண்: 12450)—திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை யளிப்பாரா—

(அ) டெல்லியில் தமிழக அரசு சார்பில் 'கலையரங்கு' ஒன்று கட்டவேண்டும் என அரசிடம் டெல்லியில் உள்ள தமிழ்க் கலை இலக்கிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனரா?

(ஆ) ஆம் எனில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: (அ) மற்றும் (ஆ) டெல்லி தமிழ்ச்சங்கத்திடமிருந்து அச்சங்கம் கட்டும் கலையரங் கிற்கு தமிழக அரசிடம் நிதியுதவி கேட்டு, வேண்டுகோள் வந்துள்ளது. அவ்வேண்டுகோள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

[1984 மார்ச் 20

(முற்பகல் 9-20)

திரு. இரா. தாமரைக்கனி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த கலையரங்கம் எவ்வளவு ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது ? இந்த கலை அரங்கத்தை டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியிலோ அல்லது அங்குள்ள தமிழ்நாடு ஆஃப்ஸ் அருகிலோ இந்த கலையரங்கத்தைக் கட்டுவதற்கு அரசு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கலையரங்கம் 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதாக இருக்கிறது. அது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கட்டப்படுகிறது. அதனுடைய அடிக்கல்லை ஏற்கனவே மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் நாட்டியுள்ளார்கள். ஆகவே இடம் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த அளவில் நடைபெறுகிறது என்ற விவரம் தற்போது என்னிடம் இல்லை.

திரு. இரா. தாமரைக்கனி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டெல்லி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இந்த கலையரங்கத்தை கட்டி முடித்தப் பிறகு திராவிட நாடு, செந்தமிழ் நாட்டிலுள்ள அந்த கலையை, கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் அதாவது நாட்டியல், நாடகம், வீர விளையாட்டு—டெல்லி தலைநகரமாக இருக்கிறது, வெளிநாட்டு பயணிகள் அங்கு அதிகமாக வருகிற காரணத்தால்—போன்றவற்றை நடத்தி அங்கு நமது கலாச்சாரத்தை காட்டுகின்ற அளவுக்கு தினம் ஒரு நிகழ்ச்சியை நடத்த அரசு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டெல்லி தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்கள் கட்டிக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தெரிந்த அளவுக்கு தமிழ் கலையை, கலாச்சாரத்தை பரப்புவதற்கு அந்த கலை அரங்கத்தை பயன்படுத்துவார்கள்.

திரு. ப. நெடுமாறன் : மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, டெல்லியில் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் தமிழ்ச்சங்கம் இந்த கட்டிட வேலையை தொடங்கி ஒரு அடுக்கு கட்டி முடித்து விட்டார்கள். இன்னும் 2 அடுக்கு கட்ட வேண்டிய நிலையில் அந்த கட்டிடம் இருக்கிறது. அவர்களாக இதிலே 50 சதவீதத்திற்கு மேல் வசூல் செய்து இதை செய்து விடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆகவே டெல்லியில் ஏறத்தாழ 6, 7 லட்சம் தமிழர்கள் வாழக்கூடிய அந்த நகரத்தில் இப்படி அங்கே இருக்ககூடிய தமிழ்ச்சங்கமும் தமிழர்களும் ஒன்று பட்டு செய்கின்ற இந்த முயற்சிக்கு அரசு ஆதரவு தந்து அதற்கு அரசு பங்காக ஒரு கணிசமான நிதியைக் கொடுத்தால் அந்த கட்டிட வேலை விரைவில் முடியும். அதை அரசு ஏற்று உடனடியாகச் செயல்படுவதற்கு முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

1984 மார்ச் 20]

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாம் அந்த விவரங்களை கேட்டு இருக்கிறோம். அதற்கு பிறகு அரசு பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்கும்.

திரு. மி. வின்செண்ட் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் கட்டப்படும் அந்த அரங்கத்திற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரைச் சூட்ட அரசு வற்புறுத்துமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு கலையரங்கம் கட்டவில்லை. டெல்லி தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்கள் கட்டுகிறார்கள். நம்மிடத்திலே உதவி கேட்கிறார்கள். நாம் உதவி தருவது குறித்து பரிசீலித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறோம். பெயர் வைப்பதும், பெயர் வைக்காததும், எந்த பெயர் வைப்பது என்பது டெல்லி தமிழ்ச் சங்க உரிமைகளுக்கு உட்பட்டது.

திரு. இல. பலராமன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டெல்லியில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கட்டப்படும் கட்டிடத்திற்கு தமிழக அரசு ஏதாகிலும் உதவி செய்யும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறினார்கள், பரிசீலிக்கிறோம் என்று கூறினார்கள். இன்றைக்கு ஓரளவிற்கு கட்டிடம் வளர்ந்து இருக்கும் போது மேலும் கட்டி முடித்தப் பின்னால் இந்த நிலை ஏற்படுமா ? இல்லை முன்னாலேயே அதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து ஏதாவது தொகை வழங்க அரசு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவர்கள் சிண்டிகேட் வங்கியின் மூலமும் கடன் வாங்கியும் அந்த கட்டிடத்திற்கு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் நம்மிடத்தில் உதவி கேட்டு இருக்கிறார்கள். நாம் மேற்கொண்டு விவரங்கள், இப்போது இருக்கிற விவரங்களைக் கேட்டு இருக்கிறோம். அது வந்த பிறகு அரசு ஏதாவது முடிவு செய்யும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண்கள் 353 மற்றும் 354 இரண்டும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS